



பதிவு எண்
Register Number

M A R 2 0 1 9

PART - III

கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version)

கால அளவு : 2.30 மணி நேரம்]

[மொத்த மதிப்பெண்கள் : 90

Time Allowed : 2.30 Hours]

[Maximum Marks : 90

- அறிவுரைகள் :** (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions :** (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
- (2) Use **Blue** or **Black** ink to write and underline and pencil to draw diagrams.

பகுதி - அ / PART - A

- குறிப்பு :** (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 20x1=20
- (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

- Note :** (i) Answer all the questions.
- (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.

[திருப்புக / Turn over

1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது :

- (அ) மேலாண்மைக் கணக்கியல் (ஆ) பொறுப்பு கணக்கியல்
(இ) சமூகக் கணக்கியல் (ஈ) காரியதரிசிகளின் கணக்கியல்

The root of financial accounting system is :

- (a) Management accounting (b) Responsibility accounting
(c) Social accounting (d) Stewardship accounting

2. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து :

- (அ) வணிகத் தனித்தன்மை கருத்து (ஆ) இரட்டைத் தன்மை கருத்து
(இ) பண மதிப்பீட்டுக் கருத்து (ஈ) அடக்கவிலை கருத்து

The business is liable to the proprietor of the business in respect of capital introduced by the person according to :

- (a) Business entity concept (b) Dual aspect concept
(c) Money measurement concept (d) Cost concept

3. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ₹ 1,00,000 மற்றும் அதன் பொறுப்புகள் ₹ 60,000 எனில், அந்நிறுவனத்தின் முதல் :

- (அ) ₹ 1,00,000 (ஆ) ₹ 40,000 (இ) ₹ 1,60,000 (ஈ) ₹ 60,000

A firm has assets of ₹ 1,00,000 and the external liabilities of ₹ 60,000. Its capital would be :

- (a) ₹ 1,00,000 (b) ₹ 40,000 (c) ₹ 1,60,000 (d) ₹ 60,000

4. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது :

- (அ) முதல் கணக்கு (ஆ) அனாமத்து கணக்கு
(இ) ரொக்க கணக்கு (ஈ) எடுப்புக் கணக்கு

The amount brought into the business by the proprietor should be credited to :

- (a) Capital A/c (b) Suspense A/c
(c) Cash Account (d) Drawings A/c

5. இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு :

- (அ) அனாமத்து கணக்கு (ஆ) இதர கணக்கு
(இ) வியாபார கணக்கு (ஈ) வேறுபாட்டு கணக்கு

The difference of totals of both debit and credit side of trial balance is transferred to :

- (a) Suspense A/c (b) Miscellaneous A/c
(c) Trading A/c (d) Difference A/c

6. ரொக்க ஏடு பதிவு செய்வது :

- (அ) அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
(ஆ) அனைத்து கடன் நடவடிக்கைகள்
(இ) அனைத்து ரொக்கப் பெறுதல்கள் மற்றும் அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
(ஈ) அனைத்து ரொக்கப் பெறுதல்கள்

The cash book records :

- (a) All cash payments
(b) All credit transactions
(c) All cash receipts and cash payments
(d) All cash receipts

7. வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது :

- (அ) வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
(ஆ) சில்லறை ரொக்க ஏடு
(இ) வங்கி அறிக்கை
(ஈ) ரொக்க ஏடு

A bank reconciliation statement is prepared with the help of :

- (a) Bank statement and bank column of the cash book
(b) Petty cash book
(c) Bank statement
(d) Cash book

[திருப்புக / Turn over

8. விதிப்பிழை எழுவது :

- (அ) முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது
 (ஆ) பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும் போது
 (இ) ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும் போது
 (ஈ) ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும் போது

Error of principle arises when :

- (a) Distinction is not made between capital and revenue items
 (b) There are wrong postings and wrong castings
 (c) There is complete omission of a transaction
 (d) There is partial omission of a transaction

9. கீழ்க்காண்பவற்றில் கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் பிழை தவிர்க்க முடியாதவை :

- (அ) பகுதி விடு பிழை (ஆ) எடுத்து எழுதுவதில் பிழை
 (இ) கூட்டல் பிழை (ஈ) இருமுறை பதிவு செய்தல் பிழை

The following error becomes unavoidable in computerised accounting :

- (a) Error of partial omission (b) Error in carrying forward
 (c) Casting error (d) Error of duplication

10. சொத்தின் இறுதி மதிப்பு என்பது, பயனளிப்புக் காலத்தின் _____ அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்.

- (அ) மத்தியில் (ஆ) ஆரம்பத்தில்
 (இ) இறுதியில் (ஈ) இவைகளில் ஏதுமில்லை

Residual value of an asset means the amount that it can fetch on sale at the _____ of its useful life.

- (a) Middle (b) Beginning
 (c) End (d) None of these

11. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ₹ 20,000 எனில் அது _____.

- (அ) முதலினச் செலவு (ஆ) நீள்பயன் வருவாயினச் செலவு
(இ) தொடக்கச் செலவு (ஈ) வருவாயினச் செலவு

Expenditure incurred ₹ 20,000 for trial run of a newly installed machinery will be :

- (a) Capital Expenditure (b) Deferred Revenue Expenditure
(c) Preliminary Expenditure (d) Revenue Expenditure

12. இரவி, தன்னுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக பேரளவில் செலவு செய்த விளம்பரத் தொகை :

- (அ) வருவாயின வரவு (ஆ) நீள்பயன் வருவாயினச் செலவு
(இ) முதலினச் செலவு (ஈ) வருவாயினச் செலவு

Huge amount spent on advertisement by Mr. Ravi for his business promotion is :

- (a) Revenue Receipts (b) Deferred Revenue Expenditure
(c) Capital Expenditure (d) Revenue Expenditure

13. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

- (i) முதலினச் செலவு - வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிக்கச் செய்யும்
(ii) வருவாயினச் செலவு - குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பலன் பெற இச்செலவு மேற்கொள்ளப்படுகிறது
(iii) நீள்பயன் வருவாயினச் செலவு - அடிக்கடி நிகழும் தன்மையுடையது

(அ) (iii) சரி (ஆ) (i), (ii), (iii) அனைத்தும் சரி

(இ) (i) சரி (ஈ) (ii) சரி

Choose the correct pair :

(i) Capital Expenditure - It increases the profit earning capacity of the business

(ii) Revenue Expenditure - To get benefit for certain years

(iii) Deferred Revenue Expenditure - It is recurring in nature

(a) (iii) correct (b) (i), (ii), (iii) all are correct

(c) (i) correct (d) (ii) correct

[திருப்புக / Turn over

14. இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் _____ காண்பிக்கிறது.

- (அ) நிதிநிலையினை (ஆ) கொள்முதலை
(இ) இலாபத்தினை (ஈ) விற்பனையை

Balance sheet shows the _____ of the business.

- (a) Financial position (b) Purchases
(c) Profitability (d) Sales

15. நிகர இலாபம் :

- (அ) எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
(ஆ) எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
(இ) முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
(ஈ) முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

Net profit is :

- (a) Debited to Drawings A/c
(b) Credited to Drawings A/c
(c) Debited to Capital A/c
(d) Credited to Capital A/c

16. பின்வருவனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல ?

- (அ) தரவு (ஆ) மையச் செயல்பாட்டு அலகு
(இ) உள்ளீட்டு அலகு (ஈ) வெளியீட்டு அலகு

Which one is not a component of Computer System ?

- (a) Data (b) Centralised Processing Unit
(c) Input unit (d) Output unit

17. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம் :

- (அ) சுட்டி (ஆ) விசைப்பலகை
(இ) ஒளியியல் வருடி (ஈ) அச்சப்பொறி

An example of output device is :

- (a) Mouse (b) Keyboard
(c) Optical Scanner (d) Printer

18. TALLY என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது :

- (அ) உள்கட்டமைக்கப்பட்ட மென்பொருள்
 (ஆ) ஆயத்த கணக்கியல் மென்பொருள்
 (இ) உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்
 (ஈ) திருத்தியமைக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

TALLY is an example of :

- (a) Inbuilt accounting software
 (b) Readymade accounting software
 (c) Tailor made accounting software
 (d) Customised accounting software

19. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம் :

- (அ) இடாப்பு (ஆ) ரொக்க இரசீது (இ) பற்றுக் குறிப்பு (ஈ) வரவுக் குறிப்பு

The source document or voucher used for recording entries in sales book is :

- (a) Invoice (b) Cash Receipt (c) Debit Note (d) Credit Note

20. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு :

- (அ) கொள்முதல் திருப்ப ஏடு (ஆ) உரிய குறிப்பேடு
 (இ) கொள்முதல் ஏடு (ஈ) விற்பனை ஏடு

Purchases of fixed assets on credit basis is recorded in :

- (a) Purchase Return Book (b) Journal Proper
 (c) Purchases Book (d) Sales Book

[திருப்புக / Turn over

பகுதி - ஆ / PART - B

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

7x2=14

Answer any seven questions. Q. No. 30 is compulsory.

21. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைக் கூறுக.

List any 2 functions of accounting.

22. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு.

Define Book-keeping.

23. இரட்டைப்பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.

Give the golden rules of double entry accounting system.

24. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து விற்பனை கணக்கு தயாரிக்கவும்.

2018		₹
ஜன. 1	சாம் என்பவருக்கு கடனுக்கு விற்பனை	4,000
4	சுரேஷ் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்பனை	2,500
11	ஜாய் என்பவருக்கு கடனுக்கு விற்பனை	8,000
17	ராஜன் என்பவருக்கு ரொக்கத்திற்கு விற்பனை	3,000

Prepare Sales Account from the following :

2018		₹
Jan. 1	Sold goods to Sam	4,000
4	Sold goods to Suresh for cash	2,500
11	Sold goods to Joy	8,000
17	Sold goods to Rajan for cash	3,000

25. பின்வரும் விவரங்களிலிருந்து, குமார் என்பவரின் 31.12.2016 -ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கும் பட்டியலை தயார் செய்க.

(அ) ரொக்க ஏட்டின்படி இருப்பு ₹ 7,130

(ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ₹ 1,000

(இ) வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது ₹ 800

From the following particulars prepare a Bank Reconciliation Statement of Mr. Kumar as on 31.12.2016

(a) Balance as per cash book ₹ 7,130

(b) Cheque deposited but not cleared ₹ 1,000

(c) A customer has deposited ₹ 800 into the bank directly

26. ஈடுசெய் பிழைகள் என்றால் என்ன ?

What are Compensating Errors ?

27. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை கணக்கிடுக.

இயந்திரத்தின் அடக்க விலை ₹ 1,00,000

எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ₹ 5,000

எதிர்நோக்கும் பயனளிப்புக்காலம் 5 ஆண்டுகள்

Calculate the amount of depreciation under Straight Line Method.

Cost of the Asset ₹ 1,00,000

Estimated Residual Value ₹ 5,000

Expected useful life 5 years

28. ஏதேனும் இரண்டு நேரடிச் செலவுகளைக் குறிப்பிடுக.

Name any two direct expenses.

29. சரிக்கட்டுப் பதிவுகள் என்றால் என்ன ?

What are adjusting entries ?

30. திரு. பாபு என்பவரின் (தனி வணிகர்) 2017-18 -ம் ஆண்டிற்கான வருமான வரி ₹ 40,000 தொழிலில் இருந்து செலுத்தப்பட்டது. சரிக்கட்டுப் பதிவு தருக.

Mr. Babu, a Sole Proprietor whose Income Tax for the year 2017-18 ₹ 40,000 is paid by the business. Give adjusting entry.

[திருப்புக / Turn over

பகுதி - இ / PART - C

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

7x3=21

Answer any seven questions. Answer to Q. No. 40 is compulsory.

31. கணக்கியலின் முக்கியத்துவம் பற்றி ஏதேனும் மூன்று கூறுக.

Enumerate the importance of accounting. (any 3)

32. சிறு குறிப்பு வரைக :

(i) வணிகத் தனித்தன்மை கருத்து

(ii) நிறுவனத் தொடர்ச்சி கருத்து

Write short notes on :

(i) Business Entity Concept

(ii) Going Concern Concept

33. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக.

சொத்துகள்	=	முதல்	+	பொறுப்புகள்
₹		₹		₹
(அ) 1,00,000	=	80,000	+	?
(ஆ) 2,00,000	=	?	+	40,000
(இ) ?	=	1,60,000	+	80,000

Complete the accounting equation :

Assets	=	Capital	+	Liabilities
₹		₹		₹
(a) 1,00,000	=	80,000	+	?
(b) 2,00,000	=	?	+	40,000
(c) ?	=	1,60,000	+	80,000

34. பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு திருமதி. ரோஸ் என்பவரின் ஏடுகளில் பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
ரோஸ் என்பவரின் ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவு

நாள்	விவரம்	பே.ப.எ.	பற்று ₹	வரவு ₹
2017				
ஜன 1	ரொக்கம் க/கு	ப	45,000	
	சரக்கிருப்பு க/கு	ப	55,000	
	ரோஸ் முதல் க/கு (சென்ற ஆண்டின் இருப்புகள் கணக்கில் கொண்டு வரப்பட்டது)			1,00,000

Prepare necessary Ledger accounts in the books of Mr. Rose from the following Opening Entry.

Date	Particulars	L.F.	Debit ₹	Credit ₹
2017				
Jan. 1	Cash A/c Dr		45,000	
	Stock A/c Dr		55,000	
	To Rose's Capital A/c (Balances brought forward)			1,00,000

35. பின்வரும் நடவடிக்கைகளை 2017 டிசம்பர் மாதத்திற்கான, சுரேஷ் அவர்களின் கொள்முதல் மற்றும் விற்பனை ஏடுகளில் பதிவு செய்க.

			₹
2017			
டிசம்பர்	1	சுமதியிடமிருந்து சரக்கு கடனுக்கு வாங்கியது	17,800
	4	இராணிக்கு கடனுக்கு சரக்கு விற்குது	15,200
	10	இரகுநாதனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது	10,000
	21	சரண்யாவிற்கு கடனுக்கு சரக்கு விற்குது	12,500
	26	ஷியாமிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்குது	3,000

Enter the following transactions in the purchases and sales book of Mr. Suresh, an automobile dealer, for the month of Dec. 2017.

			₹
2017			
Dec. 1		Bought from Sumati on Credit	17,800
4		Sold goods to Rani on Credit	15,200
10		Purchased goods on credit from Raghunathan	10,000
21		Sold goods on Credit to Saranya	12,500
26		Sold goods to Shyam for Cash	3,000

[திருப்புக / Turn over

36. பின்வரும் விவரங்களைக் கொண்டு மோகன் என்பவரின் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டை முன்பண மீட்பு முறையில் தயாரிக்கவும்.

2017		₹
ஏப் 1	கையிருப்பு ரொக்கம்	250
1	தலைமைக் காசாளரிடமிருந்து ரொக்கம் பெற்றது	1,050
7	மடல் ஏடு மற்றும் பதிவேடுகள் வாங்கியது	100
12	துரித அஞ்சல் செலவு செய்தது	125
16	சிற்றுண்டி செலவுகள் செய்தது	250
30	அமுதாவிற்கு ரொக்கம் செலுத்தியது	350

Prepare analytical Petty Cash book of Mr. Mohan from the following particulars under Imprest System.

2017		₹
April 1	Balance on hand	250
1	Cash received from Chief Cashier	1,050
7	Paid for writing pads and registers	100
12	Paid for speed post	125
16	Refreshment expenses	250
30	Paid to Amutha on account	350

37. ஒரு நிறுவனத்தின் 31.12.2016 அன்றைய இருப்பாய்வின்படி பற்பல கடனாளிகள் ₹ 50,000.

சரிக்கட்டுதல்கள் :

(அ) வாராக்கடன் ₹ 1,000 போக்கெழுதவும்.

(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.

(இ) கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்கவும்.

இவ்விவரம் நிறுவனத்தின், இலாப-நட்டக் க/கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

The trial balance of a trader on 31.12.2016 shows Sundry Debtors as ₹ 50,000.

Adjustments :

- Write off ₹ 1,000 as bad debts
- Provide 5% for doubtful debts
- Provide 2% for discount on debtors

Show how these items will appear in P & L A/c and balance sheet of the trader.

38. கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விலிருந்து பெறப்பட்டன.

விவரம்	பற்று ₹	வரவு ₹
பற்பல கடனீந்தோர்	-	30,000
பெற்ற தள்ளுபடி	-	1,000

இவ்விவரம் இலாப-நட்டக் கணக்கிலும், இருப்பு நிலைக் குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

The following are the extracts from the trial balance :

Particulars	Debit ₹	Credit ₹
Sundry Creditors	-	30,000
Discount received	-	1,000

You are required to show how these items will appear in the Profit and Loss account and Balance Sheet.

39. சிறு குறிப்பு வரைக :

- வன்பொருள்
- மென்பொருள்

Write short notes on :

- Hardware
- Software

40. துணி வியாபாரம் செய்யும் நிறுவனமானது தனது பயன்படுத்தப்படாத நிலத்தினை விற்று தொகையினைப் பெற்றுக் கொண்டது.

- இதனை வழக்கமான விற்பனையாகக் கருதலாமா ?
- இந்நடவடிக்கை முதலினமா/வருவாயினமா என வகைப்படுத்தி விவரி.

A textile business unit sells some part of its unused land and received the amount.

- Can it be considered as normal sale ?
- State whether the transaction is of capital or revenue nature and explain.

[திருப்புக / Turn over

பகுதி - ஈ / PART - D

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

7x5=35

Answer all the questions.

41. (அ) பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினைத் தயார் செய்க.

	₹
(i) இராஜா ரொக்கத்துடன் தொழில் தொடங்கினார்	40,000
(ii) வங்கியில் வைப்புத் தொகையுடன் கணக்குத் தொடங்கியது	30,000
(iii) ஹரி என்பவரிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது	12,000
(iv) முருகன் என்பவருக்கு ₹ 5,500 மதிப்புள்ள சரக்கு விற்கப்பட்டு ரொக்கம் பெற்றது	6,500
(v) இணைய வங்கி மூலமாக மின்கட்டணம் செலுத்தியது	500

அல்லது

- (ஆ) பின்வரும் விவரங்களை விஜய் மின் பொருள் விற்பனையகத்தின் துணையேடுகளில் பதிவு செய்க.

2018

- மார்ச் 1 அருள் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது.
25 மேசை விசிறிகள் ஒன்று ₹ 1,000 வீதம்
10 மின்விசிறிகள் ஒன்று ₹ 1,500 வீதம்
- 8 ஷீலா விற்பனையகத்திற்கு கடனுக்கு விற்பது.
10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ₹ 1,200 வீதம்
20 மின் அடுப்புகள் ஒன்று ₹ 500 வீதம்
- 18 பவானி நிறுவனத்திற்கு 7 மின் விசிறிகள்
ஒன்று ₹ 1,500 வீதம் ரொக்கத்திற்கு விற்பது.
- 20 சத்யா மின் பொருளகத்திடமிருந்து வாங்கியது.
20 மின் விசிறிகள் ஒன்று ₹ 2,000 வீதம்
வியாபாரத் தள்ளுபடி 10% நீக்கவும்
- 28 அருள் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது.
5 மேசை விசிறிகள் குறைபாடுகளுடன் இருந்தன.
அதற்கான ரொக்கம் பெறப்படவில்லை.

(a) For the following transactions, show the effect on accounting equation.

	₹
(i) Raja started business with Cash	40,000
(ii) Opened bank account with a deposit of	30,000
(iii) Bought goods from Hari on Credit for	12,000
(iv) Sold goods worth ₹ 5,500 to Murugan and Cash received	6,500
(v) Paid Electricity charges through net banking	500

OR

(b) Record the following transactions of Vijay Electrical & Co., in its subsidiary books.
2018

Mar. 1	Purchased on credit from Anil & Co., 25 table fans @ ₹ 1,000 each 10 Fans @ ₹ 1,500 each
8	Sold on credit to Sheela & Co., 10 Electric Iron Box @ ₹ 1,200 each. 20 Electric Stoves @ ₹ 500 each.
18	Sold for cash to M/s. Bhavani & Co., 7 Fans @ ₹ 1,500 each.
20	Purchased from Sathya & Co., 20 fans @ ₹ 2,000 each Less Trade Discount 10%
28	Returned to Anil & Co., 5 table fans being defective for which Cash is not received

42. (அ) விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் பிருந்தாவின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவு தருக.

	₹
ஏப்ரல் 1	தொழில் தொடங்குவதற்கு இட்ட தொகை 50,000
5	சுபாஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 20,000
7	இராமுவிற்கு கடனுக்கு சரக்கு விற்கிறது 15,000
12	சுபாஷிற்கு ரொக்கம் செலுத்தியது ₹ 19,500 தள்ளுபடி பெற்றது ₹ 500
15	கூலி செலுத்தியது ₹ 500 மின் கட்டணம் செலுத்தியது ₹ 3,000 வியாபாரச் செலவுகள் ₹ 1,000

அல்லது

[திருப்புக / Turn over

(ஆ) ரோகினி என்பவரது ஏடுகளில் இருந்து 31.3.2018 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்.

	₹
முதல்	60,000
பெற்ற தள்ளுபடி	3,250
கொள்முதல்	60,000
பொறி, இயந்திரம்	70,000
விளம்பரச் செலவுகள்	5,000
விற்பனை	82,000
எடுப்புகள்	5,250
விற்பனைத் திருப்பம்	4,200
மின் கட்டணம்	800

(a) Pass Journal Entries in the Books of Brinda who is a dealer in Sports Materials. 2018

	₹
April 1 Commenced business with Cash	50,000
5 Purchased goods from Subhash on Credit	20,000
7 Sold goods to Ramu on Credit	15,000
12 Paid Subash ₹ 19,500 and discount received ₹ 500	
15 Paid by Cash for Wages ₹ 500	
Electricity charges ₹ 3,000	
Trade Expenses ₹ 1,000	

OR

(b) From the following balances of Rohini, prepare the Trial balance as on 31.3.2018.

	₹
Capital	60,000
Discount Received	3,250
Purchases	60,000
Plant and Machinery	70,000
Advertising Expenses	5,000
Sales	82,000
Drawings	5,250
Sales Return	4,200
Electricity charges	800

43. (அ) பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

2018		₹
ஏப்ரல்	1 கையிருப்பு ரொக்கம்	11,200
	5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது	3,000
	7 கூலி செலுத்தியது	300
	8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்கிறது	8,000
	10 மோகனுக்கு செலுத்தியது	700
	27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது	2,000
	30 பங்காதாயம் பெற்றது	1,200
	31 சம்பளம் கொடுத்தது	2,500

அல்லது

- (ஆ) பின்வரும் விவரங்களிலிருந்து 2017 டிசம்பர் 31 -ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.

விவரங்கள்	₹
1. ரொக்க ஏட்டின்படி இருப்பு	15,000
2. செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது	1,000
3. விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தாதவை	1,500
4. வங்கியால் நேரடியாகப் பெற்ற பங்காதாயம்	200
5. வங்கியால் நேரடியாகச் செலுத்தப் பெற்ற வாடகை	1,000
6. வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	1,200

[திருப்புக / Turn over

(a) Enter the following transactions in a Simple Cash Book of Kunal.

2018		₹	
April	1	Cash in hand	11,200
	5	Received from Ramesh	3,000
	7	Paid Wages	300
	8	Sold goods for Cash	8,000
	10	Paid Mohan	700
	27	Purchased Furniture for cash	2,000
	30	Received Dividend	1,200
	31	Paid Salaries	2,500

OR

(b) From the following information, prepare Bank Reconciliation statement to find out the bank statement balance as on 31.12.2017.

Particulars	₹
1. Balance as per Cash Book	15,000
2. Cheques deposited but not cleared	1,000
3. Cheques issued but not presented for payment	1,500
4. Dividend directly received by bank	200
5. Direct payment made by bank for rent	1,000
6. Locker Rent charged by bank not recorded in Cash Book	1,200

44. (அ) சுந்தரம் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

2017		₹
ஜன 1	கையிருப்பு ரொக்கம்	42,500
	வங்கியிருப்பு ரொக்கம்	35,000
3	ரொக்க விற்பனை மூலம் பெற்ற தொகை	15,700
4	வங்கியில் ரொக்கம் செலுத்தியது	11,500
19	மின்னணு தீர்வை முறையில் வங்கி நேரடியாகப் பெற்ற பங்காதாயம்	2,000
21	மகேஷ் என்பவருக்கு கொடுக்க வேண்டிய ₹ 20,000 -த்தில் ₹ 19,700 -செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது.	

அல்லது

- (ஆ) கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திருமதி. ராமசுந்தரி என்பவரின் ஏடுகளில் 2017, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

பற்றிருப்பு தொகை	₹	வரவிருப்பு தொகை	₹
தொடக்கச் சரக்கிருப்பு	2,500	முதல்	52,000
கூலி	2,700	விற்பனை	7,000
இயந்திரம்	52,000	கடனீந்தோர்	8,000
கொள்முதல்	3,300	பெற்ற தள்ளுபடி	2,500
சம்பளம்	2,600		
வங்கி ரொக்கம்	6,400		
	69,500		69,500

இறுதிச் சரக்கிருப்பு ₹ 4,000

[திருப்புக / Turn over

- (a) Enter the following transactions in the three column Cash book of Sundaram 2017

		₹
Jan. 1	Balance in hand	42,500
	Balance at bank	35,000
3	Received for cash sales	15,700
4	Cash paid into bank	11,500
19	Received dividend directly by bank through ECS	2,000
21	Paid Mahesh in full settlement of his account ₹ 20,000	19,700

OR

- (b) Prepare Trading and Profit & Loss A/c in the books of Smt. Ramasundari for the year ended 31st December 2017 and Balance Sheet as on that date from the following information :

Debit Balances	₹	Credit Balances	₹
Opening Stock	2,500	Capital	52,000
Wages	2,700	Sales	7,000
Machinery	52,000	Creditors	8,000
Purchases	3,300	Discount Received	2,500
Salary	2,600		
Cash at Bank	6,400		
	69,500		69,500

Closing stock ₹ 4,000

45. (அ) இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட, பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.

- விற்பனை ஏட்டின் மொத்தம் ₹ 2,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
- இயந்திரம் ₹ 3,000 -க்கு கொள்முதல் செய்தது, கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
- மதிக்கு ₹ 450 -க்கு சரக்கு விற்குது அவரது கணக்கில் ₹ 540 என எழுதப்பட்டுள்ளது.
- கொள்முதல் திருப்ப ஏட்டில் மொத்தம் ₹ 200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
- விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ₹ 1,122 பேரேட்டில் ₹ 1,222 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.

அல்லது

(ஆ) இரகு என்பவரின் இருப்பாய்விலிருந்து 2016, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

இருப்பாய்வு

பற்றிருப்பு தொகை	₹	வரவிருப்பு தொகை	₹
சரக்கிருப்பு (1.1.2016)	36,000	பற்பல கடனீந்தோர்	44,000
அறைகலன்	62,600	முதல்	50,000
பற்பல கடனாளிகள்	32,000	விற்பனை	1,64,000
வங்கி ரொக்கம்	6,000	பெற்ற தள்ளுபடி	2,200
கொள்முதல்	90,000	செலுத்தற்குரிய	
எடுப்புகள்	1,000	மாற்றுச் சீட்டு	10,600
சம்பளம்	21,200		
கொள்முதல் மீதான			
ஏற்றிச்செல் செலவுகள்	22,000		
	2,70,800		2,70,800

சரிக்கட்டுதல்கள் :

- சம்பளம் கொடுபட வேண்டியது ₹ 3,000
- இறுதிச் சரக்கிருப்பு ₹ 48,000
- முதல் மீது வட்டி 5% அனுமதிக்கவும்

[திருப்புக / Turn over

- (a) Pass Journal Entries to rectify the following errors located after the preparation of the trial balance. Assume that there exists a suspense account.
- The total of sales book was undercast by ₹ 2,000
 - The purchase of machinery for ₹ 3,000 was entered in the purchases book
 - A credit sale of goods for ₹ 450 to Mathi was posted in his account as ₹ 540
 - The purchase returns book was overcast by ₹ 200
 - The total of sales book ₹ 1,122 was wrongly posted in the ledger as ₹ 1,222

OR

- (b) From the following Trial Balance of Mr. Raghu prepare his Trading and Profit and Loss A/c and Balance Sheet as on 31.12.2016.

Debit Balance	₹	Credit Balance	₹
Stock (1.1.2016)	36,000	Sundry Creditors	44,000
Furniture	62,600	Capital	50,000
Sundry Debtors	32,000	Sales	1,64,000
Cash at bank	6,000	Discount Received	2,200
Purchases	90,000		
Drawings	1,000	Bills Payable	10,600
Salaries	21,200		
Freight on Purchases	22,000		
	2,70,800		2,70,800

Following adjustments are to be made :

- Outstanding salaries ₹ 3,000
- Closing stock was valued at ₹ 48,000
- Provide for 5% interest on Capital

46. (அ) சுதா நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று ₹ 4,50,000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கி, நிறுவுதல் செலவாக ₹ 50,000 செலவு செய்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு அந்த இயந்திரம் ₹ 3,85,000 -க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 10% நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31 -ல் முடிக்கப்படுகின்றன. இயந்திரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

அல்லது

- (ஆ) கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

விவரம்	தொகை ₹	விவரம்	தொகை ₹
மொத்த இலாபம்	50,000	வட்டி பெற்றது	2,000
அலுவலக வாடகை	10,000	தள்ளுபடி பெற்றது	3,000
நிலைச்சொத்து மீதான தேய்மானம்	8,000	வெளிதூக்குக் கூலி	2,500
தள்ளுபடி கொடுத்தது	12,000	காப்பீட்டு முனைமம்	3,500
விளம்பரம்	4,000	பொதுச் செலவுகள்	3,000
தணிக்கைக் கட்டணம்	1,000	உள் ஏற்றிச் செல் செலவு	1,000

- (a) Sudha Manufacturing Company purchased on 1 April 2010, a plant for ₹ 4,50,000 and spent ₹ 50,000 on its installation. After having used it for three years, it was sold for ₹ 3,85,000. Depreciation is to be provided every year at the rate of 10% per annum on Straight Line method. Accounts are closed on 31st March every year. Show Machinery Account.

OR

- (b) From the following details, prepare Profit & Loss Account :

Particulars	₹	Particulars	₹
Gross profit	50,000	Interest received	2,000
Office Rent	10,000	Discount received	3,000
Depreciation	8,000	Carriage outwards	2,500
Discount Allowed	12,000	Insurance premium	3,500
Advertisement	4,000	General expenses	3,000
Audit Fees	1,000	Freight inwards	1,000

[திருப்புக / Turn over

47. (அ) கீழ்க்காணும் தகவல்களிலிருந்து குமார் அவர்களின் 2017, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நடடக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

பற்று இருப்பு தொகை	₹	வரவு இருப்பு தொகை	₹
கொள்முதல்	14,500	விற்பனை	20,500
உள்தூக்குக் கூலி	750	பெற்ற வாடகை	2,500
விளம்பரம்	500	கடனீந்தோர்	2,000
வெளித்தூக்குக் கூலி	400	முதல்	5,000
வங்கி	1,500		
அறைகலன்	8,000		
கடனாளிகள்	2,850		
சரக்கிருப்பு (01.01.17)	1,500		
	30,000		30,000

சரிக்கட்டுதல்கள் :

- இறுதிச் சரக்கிருப்பு ₹ 3,900
- முன்கூட்டிச் செலுத்திய உள்தூக்குக் கூலி ₹ 250
- முன்கூட்டிப் பெற்ற வாடகை ₹ 100

அல்லது

- (ஆ) மூன்று வகையான குறிமுறையாக்க முறைகளை உதாரணத்துடன் விளக்குக.
(a) From the following information prepare Trading & Profit & Loss A/c and Balance sheet of Mr. Kumar for the year ending 31st December 2017.

Debit Balance	₹	Credit Balance	₹
Purchases	14,500	Sales	20,500
Carriage Inwards	750	Rent Received	2,500
Advertisement	500	Creditors	2,000
Carriage outwards	400	Capital	5,000
Bank	1,500		
Furniture	8,000		
Debtors	2,850		
Stock as on (01.01.17)	1,500		
	30,000		30,000

Adjustments :

- Closing stock was valued at ₹ 3,900
- Carriage Inwards prepaid ₹ 250
- Rent Received in advance ₹ 100

OR

- (b) Explain the three methods of codification with examples.

- o O o -